

# Les Attributs Du Croyant

<"xml encoding="UTF-8">

الرَّسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :

إِنَّمَا بُعْثُتُ لِأَتْتِمَ  
مَكَارِمَ الْأَخْلَاقِ  
مُسْتَدِرِكَ الْوَسَائِلِ /  
187 / 11

## Les Attributs Du Croyant



L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit :  
J'ai été choisi par Dieu comme prophète pour présenter et compléter les nobles vertus  
.morales

Mustadrak ul-Wasâil/vol.11/p.187

قالَ الرَّسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
آلَا أُنَبِّئُكُمْ بِالْمُؤْمِنِ؟ مَنِ اتَّسَمَهُ الْمُؤْمِنُونَ عَلَى أَنْفُسِهِمْ وَأَمْوَالِهِمْ، أَلَا أُنَبِّئُكُمْ بِالْمُسْلِمِ؟ مَنِ سَلَّمَ الْمُسْلِمُونَ مِنْ  
لِسَانِهِ وَيَدِهِ...وَالْمُؤْمِنُ حَرَامٌ عَلَى الْمُؤْمِنِ أَنْ يَظْلِمَهُ أَوْ يَخْدُلَهُ أَوْ يَعْتَابَهُ أَوْ يَدْفَعَهُ دَفْعَةً.  
الكافي / 2 / 235

: L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Je ne vous ai pas présenté le croyant ? Le croyant est celui auquel d'autres croyants peuvent .confier leurs vies et leurs biens

Je ne vous ai pas présenté le musulman ? Le musulman est celui qui ne gêne pas les autres .(musulmans par ses mains (ses actes) et par sa langue (ses paroles

Dieu a interdit au croyant d'opprimer un autre croyant, de ne pas l'aider, de le trahir, d'en médire .et de le repousser

Al-kâfi/vol.2/p.235

قالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
شَرْفُ الْمُؤْمِنِ قِيَامُهُ بِاللَّيْلِ وَعِزُّهُ إِسْتَغْنَاؤُهُ عَنِ التَّاسِ  
بحار الانوار / 20 / 77

: Le Noble Prophète, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

L'honneur d'un croyant est le fait qu'il se lève durant la nuit pour accomplir les prières de la nuit .et sa grandeur est le fait qu'il n'ait pas besoin d'autrui

Bihâr ul-Anwâr/vol.77/p.20

قالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلَيْهِ السَّلَامُ :

جاء رجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ فَقَالَ : عَلِّمْنِي عَمَلًا يُحِبِّنِي اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَيُحِبِّنِي الْمَخْلُوقُونَ وَيُثْرِي اللَّهُ مَالِي وَيُصْحِحُ بَدْنِي وَيُطْبِلُ عُمْرِي وَيَحْشُرُنِي مَعَكَ، قَالَ : هَذِهِ سِتُّ خِصَالٍ تَحْتَاجُ إِلَى سِتِّ خِصَالٍ : إِذَا أَرْدَتَ أَنْ يُحِبَّكَ اللَّهُ فَخَفْهُ وَإِتَّقِهِ، وَإِذَا أَرْدَتَ أَنْ يُحِبَّكَ الْمَخْلُوقُونَ فَاحْسِنْ إِلَيْهِمْ وَإِرْفُضْ مَا فِي أَيْدِيهِمْ، وَإِذَا أَرْدَتَ أَنْ يُثْرِي اللَّهُ مَالَكَ فَزَرِّكِ، وَإِذَا أَرْدَتَ أَنْ يُصْحِحَ اللَّهُ بَدْنَكَ فَأَكْثُرْ مِنَ الصَّدَقَةِ، وَإِذَا أَرْدَتَ أَنْ يُطْبِلَ اللَّهُ عُمْرَكَ فَصِلْ ذَوِي أَرْحَامِكَ، وَإِذَا أَرْدَتَ أَنْ يَحْشُرَكَ اللَّهُ مَعِي فَأَطِلِ السُّجُودَ بَيْنَ يَدِي اللَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ.

سفينة البحار / 1 / 599

: L'Émir des croyants, les bénédicitions de Dieu soient sur lui, a dit

Un homme est venu auprès de l'Envoyé de Dieu et lui a dit : "Apprends-moi un acte menant à l'amitié de Dieu et du peuple envers moi, à l'augmentation de mes biens, à la santé de mon ".corps, à ma longévité et à ma résurrection avec toi dans l'autre monde

: Le Prophète lui a ainsi répondu : " Tu dois observer six points pour obtenir ces qualités

Si tu veux que Dieu t'aime, tu dois craindre de Dieu et être pieux ;

Si tu veux que le peuple t'aime, tu dois bien le traiter, avec charité et renoncer à ses biens ;

Si tu veux que Dieu augmente tes biens, tu dois faire l'aumône ;

Si tu veux que Dieu t'octroie la bonne santé, tu dois beaucoup donner l'aumône volontaire ;

Si tu veux que Dieu prolonge ta vie, tu dois respecter les liens utérins (fréquenter les gens de ta ; (famille

Si tu veux que Dieu te ressuscite dans l'Autre monde avec moi, tu dois prolonger tes ".prosternations devant Lui, L'Unique, Le Dominant

Safînat ul-Bihâr/vol.1/p.599

قالَ الامامُ أميْزُ الْمُؤْمِنِينَ عَلَيْهِ السَّلَامُ :  
كُنْ فِي الْفِتْنَةِ كَابِنَ اللَّبُونِ : لَا ظَهَرْ فَيُرَكَبُ ، وَلَا صَرْعٌ فَيُحْلَبُ

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

.Lors des troubles, sois comme un chameau qui ne se laisse pas monter et n'allaite pas

Nahdj ul-Balâgha/Al-Kalamât ul-Qisâr(aphorismes)/numéro74

قالت فاطمةُ عَلَيْهَا السَّلَامُ :

الْجَارُ ثُمَّ الدَّارُ

كشف الغمة / 25 بحار الانوار / 20 / 77

: La fille du Saint Prophète, Fâtima, les bénédictions de Dieu soient sur elle, a dit

Premièrement, fais attention à tes voisins, puis à ta famille (c'est-à-dire : vois si tes voisins ont . (des problèmes et ai-de-les avant de vouloir aider ta famille

Kashf ul-Ghimma/vol.2/p.25 – Bihâr ul-Anwâr/vol.77/p.20

قَبْلَ لَعْلَى بْنِ الْحُسَيْنِ عَلَيْهِ السَّلَامُ كَيْفَ أَصْبَحْتَ يَابْنَ رَسُولِ اللَّهِ؟ قَالَ : أَصْبَحْتُ مَطْلُوبًا بِشَمَانِ خِصَالٍ : أَللَّهُ تَعَالَى يَطْلُبُنِي بِالْفَرَائِضِ، وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ بِالسُّنَّةِ وَالْعِيَالُ بِالْقُوَّةِ، وَالنَّفْسُ بِالشَّهْوَةِ، وَالشَّيْطَانُ بِالْمَعْصِيَةِ وَالْحَفْظَانُ بِصِدْقِ الْعَمَلِ، وَمَلَكُ الْمَوْتِ بِالرُّوحِ، وَالْقَبْرُ بِالْجَسَدِ، فَأَنَا بَيْنَ هَذِهِ الْخِصَالِ مَطْلُوبٌ.

بحار الانوار / 15 / 76

On a dit à l'Imâm Sadjâd, les bénédictions de Dieu soient sur lui : « Comment passes-tu la nuit : et atteins-tu le matin ? » L'Imâm a répondu ainsi

: J'atteins le matin alors que l'on me demande huit choses

Dieu me demande d'accomplir les obligations, le Prophète me demande de suivre sa conduite, ma famille me demande son pain quotidien, mon âme me demande de satisfaire sa concupiscence, Satan me demande de pécher, les deux anges qui inscrivent les bonnes et les mauvaises actions des hommes (Kirâm al-Kâtibîn) me demande d'accomplir de bonnes actions, l'Ange Azraël demande ma vie, la tombe demande mon corps et moi je suis parmi ces demandes

Bihâr ul-Anwâr/vol.76/p.15

قال الامام الصادق عليه السلام :  
إِنَّ الْمُؤْمِنَ مَنْ يَخَافُهُ كُلُّ شَيْءٍ ، وَذَلِكَ أَنَّهُ عَزِيزٌ فِي دِينِ اللَّهِ ، وَلَا يَخَافُ مِنْ شَيْءٍ وَهُوَ عَلَامٌ كُلُّ مُؤْمِنٍ .  
بحار الانوار / 305 / 67

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Étant donné que la religion octroie la grandeur au croyant, tout le monde le craint, tandis que lui .ne craint personne hormis Dieu

Bihâr ul-Anwâr/vol.67/p.305

قال الامام الصادق عليه السلام :  
لَا يَنْبَغِي لِلْمُؤْمِنِ أَنْ يَجْلِسَ مَجْلِسًا يُعْصِي اللَّهَ فِيهِ وَلَا يَقْدِرُ عَلَى تَعْبِيرِهِ  
الكافي / 2 / 374

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Le croyant ne doit pas se trouver dans un lieu où l'on commet des péchés et où il ne peut les empêcher

Al-kâfi/vol.2/p.374

قال الامام الصادق عليه السلام :

إذا كان يوم القيمة يقُوم عُنْقٌ مِنَ النَّاسِ فَيَأْتُونَ بَابَ الْجَنَّةِ فَيَصْرِبُونَهُ فَيُقَالُ لَهُمْ : مَنْ أَنْتُمْ؟ فَيَقُولُونَ : نَحْنُ أَهْلُ الصَّبْرِ فَيُقَالُ لَهُمْ : عَلَى مَا صَبَرْتُمْ؟ فَيَقُولُونَ : كُنَّا نَصْبِرُ عَلَى طَاغَةِ اللَّهِ وَنَصْبِرُ عَنْ مَعَاصِي اللَّهِ، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ صَدَقُوا، أَدْخِلُوهُمُ الْجَنَّةَ وَهُوَ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ إِنَّمَا يُؤْفَى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ.

الكافي / 25

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Lors du Jour du Jugement, certains viennent et frappent à la porte du Paradis. On leur dit : "Qui êtes-vous?" Ils répondent : "Nous sommes les patients." On leur demande : "Qu'avez-vous supporté ?" Ils répondent : "Nous avons obéi à Dieu et résisté aux péchés." Puis, Dieu qu'il soit honoré et glorifié dit : "Ils disent la vérité ; introduisez-les dans le Paradis." Ceci est la parole de Dieu : " En effet, les patients ont leurs récompenses sans reddition des comptes

Al-Kâfi/vol.2/p.75

عَنِ الْحَارِثِ بْنِ الدَّلْهَاتِ مَوْلَى الرِّضا عَلَيْهِ السَّلَامُ قَالَ سَمِعْتُ أَبَا الْحَسَنِ عَلَيْهِ السَّلَامَ يَقُولُ لَا يَكُونُ الْمُؤْمِنُ مُؤْمِنًا حَتَّى يَكُونَ فِيهِ ثَلَاثٌ خِصَالٌ : سُنَّةٌ مِنْ رَبِّهِ، وَسُنَّةٌ مِنْ نَبِيِّهِ، وَسُنَّةٌ مِنْ وَلِيِّهِ، فَالسُّنَّةُ مِنْ رَبِّهِ : كِتْمَانٌ سِرِّهُ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ (عَالِمُ الْعَيْبِ فَلَا يُظْهِرُ عَلَى عَيْهِ أَحَدًا إِلَّا مَنْ ارْتَضَى مِنْ رَسُولٍ) وَآمَّا السُّنَّةُ مِنْ نَبِيِّهِ : فَمُدَارَاةُ النَّاسِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَمَرَ نَبِيَّهُ بِمُدَارَاةِ النَّاسِ فَقَالَ : (خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِيَّنَ) وَآمَّا السُّنَّةُ مِنْ وَلِيِّهِ : فَالصَّبْرُ فِي الْبَأْسَاءِ وَالضَّرَاءِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ (وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَاءِ).

عيون أخبار الرضا / 1 / 256

: J'ai entendu que l'Imâm Rizâ, les bénédictions de Dieu soient sur lui, disait

Le croyant doit observer trois sortes de conduites : la conduite de son Dieu, celle de son Prophète et celle de son Imâm

La conduite de son Dieu est qu'il faut garder ses secrets ainsi que Dieu dit : " Qui connaît tous les secrets (cÂlim ul-ghayb), ne les dit à personne, sauf au prophète qu'il choisit

La conduite de son Prophète est qu'il faut traiter le peuple avec indulgence ainsi que Dieu dit : " Excuse les fautes d'autrui, ordonne aux autres d'accomplir de bonnes actions et évite les ignorants

La conduite de son Imâm est qu'il faut être patient face à la pauvreté et aux maladies ainsi que Dieu dit : " Ceux qui sont patients face à la pauvreté, aux maladies et sur le champ de bataille ".font partie des véridiques et des pieux

Uyûn ul-Akhbâr ul-Rizâ/vol.1/p.256'

قال الامام الجواذ عليه السلام :  
الْمُؤْمِنُ يَحْتَاجُ إِلَى ثَلَاثٍ خِصَالٍ : تَوْفِيقٌ مِنَ اللَّهِ، وَوَاعِظٌ مِنْ نَفْسِهِ، وَقَبُولٌ مِمَّنْ يَنْصَحُهُ  
منتهى الامال / 2 / 554

: L'Imâm Djawâd, les bénédictions de Dieu soient sur lui, a dit

Le croyant doit avoir trois qualités : être dans les bonnes grâces de Dieu, être un bon conseiller

.pour lui-même et accepter les paroles de la personne qui le conseille

Muntahî ul-Âmâl/vol.2/p.544

## Garder L'Honneur Du Croyant

قال الامام أمير المؤمنين علي عليه السلام :

نضحك بين الملا تقرير

غرس الحكم / 322

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

Si tu conseilles ouvertement une personne fautive, tu écrases véritablement son honneur  
. (c'est-à-dire : il faut conseiller discrètement une personne coupable

Ghurar ul-Hikam/p.322

قال الامام أمير المؤمنين علي عليه السلام :

إقبل عذر أخيك وإن لم يكن له عذر فالتمس له عذرا

بحار الانوار / 74 / 165

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

.Accepte l'excuse de ton frère musulman ; s'il n'en a aucune, cherche-la toi-même pour lui

قال الامامُ أميرُ المؤمنينَ عَلَيْهِ السَّلَامُ :

أَقْبَحُ الْغَدَرِ إِذَا عَةُ السَّرِّ

مستدرک الوسائل / 305 / 12 رقم 14155

L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit :  
.La plus honteuse trahison est que l'on révèle des secrets d'un musulman

Mustadrak ul-Wasâ'il/vol.12/p.305

قال الامامُ الباقيُ عَلَيْهِ السَّلَامُ :

يَجِبُ لِلْمُؤْمِنِ عَلَى الْمُؤْمِنِ أَنْ يَسْتُرَ عَلَيْهِ سَبْعِينَ كَبِيرًا

بحار الانوار / 74 / 301

: L'Imâm Bâqir, les bénédictions de Dieu soient sur lui, a dit

.Il faut qu'un croyant cache, même soixante-dix péchés (qu'il a vu) de l'autre croyant

Bihâr ul-Anwâr/vol.74/p.301